**Registered Office:** 

"Maithri", No. 132, Tel: 91 44 2811 2472
Cathedral Road, Fax: 91 44 2811 2449
Chennai - 600 086, URL: www.ranegroup.com

India

CIN: L74999TN1972PLC006127



#### **Rane Engine Valve Limited**

\_\_\_\_\_

//Online submission//

RBL/SE/15/2020-21 July 10, 2020

BSE Limited (BSE)	National Stock Exchange of India Limited (NSE)
Listing Centre	NEAPS
Scrip Code: 532988	Symbol: RANEENGINE

Dear Sir / Madam,

Sub: Publication of Newspaper Advertisement – 48<sup>th</sup> Annual General Meeting of the Company through VC/OAVM & e-voting facility

In terms of Regulation 47 on the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR) and Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 read with MCA General Circular No. 20/2020 dated 05<sup>th</sup> May,2020, we enclose herewith the copy of the advertisements published on July 10, 2020 in **Newspapers -'Business Standard' (English) and 'Dinamani' (Tamil)** in connection with the 48<sup>th</sup> Annual General Meeting of the Company scheduled to be held on Thursday, August 06, 2020 and the same are available on the website of the Company at www.ranegroup.com.

We request you to take the above on record as compliance with relevant regulations of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR) and disseminate to the stakeholders.

Thanking you.

For Rane Engine Valve Limited

Siva Chandrasekaran Authorized Signatory

Encl: a/a

**Newspaper: Dinamani** 

## மருத்துவப் படிப்பில் ஒபிசி வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு: தமிழக அரசு மனு மீதான விசாரணை ஜுலை 13–க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு

நமது நிருபர்

புது தில்லி, ஜூலை 9: மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசால் ஒப்படைக்கப்படும் அகில இந் திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழ கத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப் பட்ட (ஒபிசி) மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கிடு கோரும் தமி ழக அரசின் மனு மீதான விசார ணையை வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 13) உச்சநீதிமன்றம் வியா ழக்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக உச் சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக உள் ளிட்ட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை ஜூன் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவு றுத்தியது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, அதி முக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டன. கடந்த ஜூன் 22-ஆம் தேதி நடைபெற்ற விசார ணையின் போது, மத்திய அரசின் சார்பில் அஜரான வழக்குரைஞர், ஒபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடனதுக்கிடு கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத் திவைக்க வேண்டும்' என வாதிட் டார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்த ரவிட்டது.

இந்த விசாரணையை உடனடி

யாக மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அண்மையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இதேபோன்று, தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு தைக்கப் பட்ட மருத்துவ மேற்படிப்புக் கான இடங்களில் 50 சதவீதம் தமி ழகத்தைச் சேர்ந்த ஒபிசி மாணவர் களுக்கு தைக்கீடு செய்யாமல் மருத் துவ மேற்படிப்புக்கான சேர்க்கை நடத்தக்கூடாது. நடப்புக் கல்வி யாண்டில் மருத்துவ மேற்படிப்புக் காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் அடிப்படையிலான சேர்க்கைக்குத் தடை விதிக்க வேண்டும்' என மருத் துவர் டி.ஜி.பாபு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.



இரு மனுக்கள் மீதான உச்சநீதிமன்றத்தில் விசாரணை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோர் அமர்வில் வியாழக்கி ழமை விசாரணைக்கு வந்தது. அப் போது, மனுதாரர் டி.ஜி. பாபு சார் பில் மூத்த வழக்குரைஞர் பி. வில் சன் ஆஜராகி, உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் சலோனி குமாரி

வழக்கு இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மனுக் கள் மீதான விசாரணையை மக்கிய அரசு தடுத்து வருகிறது. சலோனி குமாரி வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் உள்ள மனுதாரர்களின் வழக்கில் இருந்து வேறுபட்டதாகும். மேலும், மத்திய அரசு மருத்துவப் படிப்பில் உரிய சட்டப்படி 27 சதவீதம் இடஒதுக் கேடு முறை கடைப்பிடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கல் செய்த பிரமாணப் பத்திரத் திலும் மத்திய அரசு தெரிவித்துள் ளது என்றார்.

அப்போது நீதிபதி எல்.நாகேஸ் வர ராவ், கடந்த முறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது சலோனி குமாரி தாக்கல் செய்த வழக்கும் உங்கள் வழக்கும்

ஒரே கோரிக்கையாகும் எனத் கூறி னீர்களே என கேள்வி எழுப்பினார். அப்போது தமிழக அரசுத் தரப்

பில் ஆஜரான மூத்த வழக்குரை ஞர் வி.கிரி, தமிழக அரசின் மனு சலோனி குமாரி வழக்கிலிருந்து மாறுபட்டது. சலோனி குமாரி வழக்கு என்பது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஒபிசி வகுப் பினருக்கு வழங்கப்படும் 27 சத வீத இடஒதுக்கீட்டை 2006-ஆம் ஆண்டு சட்டப்படி மத்திய அரசு அல்லாத கல்வி நிறுவனங்களில் நீட்டிக்கக் கோரும் வழக்காகும்.

ஆனால், தமிழக அரசின் கோரிக் கையானது, 'தமிழ்நாடு பிற்பட்ட வகுப்பினர், எஸ்சி, எஸ்டி வகுப்பி னர் (மாநிலத்தில் கல்வி நிறுவனங் கள் மற்றும் பணி நியமனங்கள், பத விகள் இடதுக்கிடு) சட்டம் 1993-

இன்படி தமிழகத்தில் 50 சதவீத இடத்துக்கீடு ஒபிசி வகுப்பினருக்கு அளிக்கும் விதிகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகத்தால் ஒப் படைக்கப்படும் இடங்களில் அமல் படுத்தக் கோருவதாகும்.

மேலும், சலோனி குமாரி தொடர்ந்த வழக்கில் கோரப்படும் இடத்துக்கீடானது, உத்தரப் பிர தேச மாநில அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்ப டும் இடங்களுக்கானதாகும்' என்

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, சலோனி குமாரி வழக் கின் கோரிக்கை தொடர்பான ஆவ ணங்களை ஆய்வு செய்வதற்கு ஏது ഖாக, மனு மீதான விசாரணையை ஜூலை 13-ம் தேதிக்கு (திங்கள் கிழமை) ஒத்திவைத்தனர்.

பொது அறிவிப்பு

இதனால் பொது மக்கள் அனைவகுக்கும்

தெரிவித்து கொள்வது என்னவென்றால். காஞ்சியுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா

surinermay): sigmaio etissa enter 37/2A & 39io

s.iter Gengg arrengmung ent ugament

அனுவகைத்தில் பதிவு செய்யப்படப

06.03.1996 தேதி கொண்ட அசல் விக்கிரய

ஆவன என் 805 of 1996 என்னுடைய

achiangt fig. R. a Gras unu mutad

தவறவிட்டு அது இதுநாள் வரை அகப்படாமலும்

Φρήμιο Αντά Αμαιαπίνεσθαί Φρά φύμαι ύμ

கிடைக்காமலும் இருந்து வருகின்றது.

### பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மாற்றியமைப்பு

தமிழக அரசு உத்தரவு

**சென்னை, ஜூலை 9**: தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்த ரவை தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் நலத் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன் வியாழக்கிழமை வெளியிட்டார். அந்த உத்தரவு விவரம்:-

கடந்த 2015-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட பிற்ப டுத்தப்பட்டோர் நல அணையத்தின் செயல்பாட்டுக் காலம் 2018-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், புதிய உறுப்பினர்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நல அணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒய்வு பெற்ற நீதிபதி தணிகாசலத்தை தலைவராகக் கொண்டு ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையத் தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டி.பிச்சாண்டி, டி.என்.ராமநாதன், வி.சந்திரசேகரன் ஆகி யோர் உள்பட அறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவல் சாரா உறுப்பினர்களாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபி னர் நலத் துறை இயக்குநரும் இருப்பார்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அணையம் பரி சீலிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஆணையம் செயல்பாட் டில் இருக்கும் என்று தனது உத்தரவில் சந்திரமோகன் தெரி

### பொது முடக்கத்தை மீறியதாக 6.26 லட்சம் வாகனங்கள் பறிமுதல்

சென்னை, ஜூலை 9: தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறிய தாக 6.26 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்த விவரம்: கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மார்ச் 24-ஆம் தேதி தொடங்கி, வியாழக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 7,54,582 வழக்குகளைப் பதிவு செய்து 8,27,963 பேரை போலீ ஸார் கைது செய்துள்ளனர். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவர்களின் 6,26,334 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவர்களிடமிருந்து ரூ.17,47,30,076 அப ராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வியாழக்கி ழமை காலை 6 மணி வரை பொது முடக்கத்தை மீறியதாக 733 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக 28 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

### தங்கம் பவுன் ரூ.37,744

சென்னை, ஜூலை 9: சென்னையில் வியாழக்கிழமை ஆபர ணத்தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து , புதிய உச்சத்தை தொட்டது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.208 உயர்ந்து, ரு.37,744-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சுரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஒரு பவுன் ஆப ரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டநிலையில், கடந்த புதன்கிழமை பவுன் தங்கம் ரூ.37,536 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளதாகநகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். அவர்களின் கருத்துப்படி, சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத் தின் விலை மீண்டும் உயர்ந்து,புதிய உச்சத்தை தொட்டது. ஆப ரணத்தங்கம் பவுனுக்கு ரூ.208 உயர்ந்து, ரூ.37,744–க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.26 உயர்ந்து, ரூ.4,716 அக இருந்தது.வெள்ளி கிராமுக்கு ரூ.1 .10 உயர்ந்து, ரூ.55,50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 உயர்ந்து, ரூ.55,500 ஆகவும்

## வியாழக்கிழமை விலை

	ரூபாயில் (ஜி.எஸ்.டி)						
1	கிராம் தங்கம்4,718						
1	பவுன் தங்கம் 37,744						
1	கிராம் வெள்ளி55.50						
1	கிலோ வெள்ளி 55,500						



### உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 9: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சுராணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மிதமான மழை பெய்யக்கடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரி வியாழக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங் களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) லேசானது முதல் மிதமா னது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை, பொதுவாக மேசமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மதுரை தெற்கில் 80 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் காரை யூரில் 70 மி.மீ., வேலூரில் 60 மி.மீ., மதுரை மாவட்டம் இடை யாப்பட்டி, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் தலா 50 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டியில் தலா 40 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது என்றார் அவர்.

# தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை

மன்னார்குடி, ஜூலை 9: தமிழகத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தை முதல் வர் சிறப்பாக செயல்படுத்தி வருவதால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை என அமைச்சர் ஆர். காமராஜ் தெரி வித்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்கு டியை அடுத்துள்ள உள்ளிக்கோட்டை யில் செயல்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாழக்கி ழமை ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறி

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையால் இறப்பு வெறும் 1.37 சதவீதம் மட்டும்தான். பொதுமுடக்கம் நூறு நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், மக்கள் வாழ் வாதாரத்தை இழக்கக் கூடாது என்ப தற்காகத்தான், வல்லுநர் ஆய்வுக் குழு



மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் திலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்.

விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 521 அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 26.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்மு தல் செய்யப்பட்டுள்ளது. நுகர்பொ நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒருமைல் கல் ஆகும். செப்டம்பர் இறு என்றார்.

திக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் என்பது உறுதி. கோடை சாகுப டியில், இத்தகைய சாதனை புரிய கார ணமாக அமைந்தது, தமிழக முதல்வ ரின் தொலைநோக்குப் பார்வையுடன் வின் பரிந்துரையின் பேரில், தொழில் ருள் வாணிபக் கழக வரலாற்றில் இது கூடிய நீர் மேலாண்மைத் திட்டம்தான்

### காலமானார் முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன்

கடலூர், ஜூலை 9: திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் (64) வியா ழக்கிழமை (ஜூலை элоштапті.

கடலூர் மாவட் டம், எடைச்சித்தா ரைச் சேர்ந்த இவர், 1996-ஆம் ஆண்டு விருத் தா சலம்

சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற் றார். திமுகவின் தீர்மானக் குழு செய லராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், சிறுநீரகக் கோளாறு காரணமாக திருச்சி தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த குழந்தை தமிழரசன் வியா ழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

அவருக்கு மனைவி விஜி, மகள் மருத்துவர் சங்கவி முருகதாஸ், மருத்துவம் பயின்று வரும் மகன் தமிழ்அமுது ஆகியோர் உள்ளனர்.

Вофир еконтлівні енвішські еніход தொடர்புக்கு - 79044 09040.

தபால் மூலம் சுவாதீனம் ஒப்படைத்து விட கேடடுக்

**BUCLEUT** முதல் மாடி, எண் 19, கொண்டி தெகு, பாரிமுனை

### தெற்கு ரயில்வே

பணிகள் கிளை

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு என். MDU-W-06-2020 தேதி 07.07.2020 மேத்கு இந்தியக் குடியர்கத் தலைவரின் சார்பிலும் அவருக்காகவும் கோட்ட ரமில்வே மேலாளர்/பணிகள்/தெற்கு ரயில்வே/மதுரை அவர்கள், பின்வரும் பணிகளுக்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்கிறார். வ. எண். 1 முதல் 10 வரையிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி மூடப்படும் தேதியும் நோமும் : 03.08.2020 ஆன்று 14.00 மணி; வ. என். 11 முதல் 20 வரையிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி மூடப்படும் தேதியும் நோமும் : 10.08.2020 அன்று 14.00 மணி.

வ. என்.			umfl	பற்றிய	விவர
	CamilLia	-	Que	க்குவரத்	igi i

வசதிகள் – மதுரை கோட் வரம்புக்குட்பட்டதில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் கண்காணிப்பதற்காக, Sr. DEN/Co-ordn/MDU அவர்களின் உப்போகத்திற்காக ஒராண்டு காலத்திற்கு டாடா கமோ/எர்ட்டிகா/ இன்னோவா அல்லது அதைப் போன்ற வாகனம் ஒன்றை (எண்ணிக்கை ஒன்று) வாடகைக்கு அயர்த்துதல்

வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி பிரிவு : கி.மீ 26/200-300–ல் உள்ள பால எண். 1703-ல் (2x9.14மீ) மற்றும் கிமீ 27/100-200-ல் உள்ள பால என். 1708 (3x6.1பி) –ல் ஏற்கனவே உள்ள ஸ்டில் கர்டர்களை புதிய PSC ஸ்லாப்/காடாகள் வைத்து மாற்றும் உத்தேச பணி.

மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் A1 திண்டுக்கல் & மணப்பாறை நிரந்தா வழி பிரிவு — 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான

மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் A2 பழனி நிரந்தர வழி பிரிவு – 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு.

மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் A3 புதுக்கோட்டை நிரந்தர வழி பிரிவு — 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு

மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் A4 சிவகங்கை நிரந்தர வுழி

பிரிவு — 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் A5 மண்டபம் நிரந்தர வழி பிரிவு

 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்க. மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் B1 அகலப்பாதை/மதுரை 8 யிட்டர்கேற்/மதுரை நிரந்தா வழி பிரிவு 🗕 01.07.2020 முதல் 30.06.2021

வரையிலான காலக்கிற்க மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் B2 ஆண்டிப்பட்டி நிரந்தர வழி

பிரிவு — 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு. மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் B3 மதுரை மாநகர் (ஊழியர்கள்

குடியிருப்பு — 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு. மண்டல துன்டு பணி ஒப்புந்தம் – மண்டலம் B4 மானாமதுரை நிரந்தர வழி

பிரிவு — 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலக்கிற்கு மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் B5 மதுரை மாநகர் (சர்வீஸ்

கட்டிடப்) — 01.07.2020 முதல் 30.06.2021 வரைவிலான காலத்திற்கு மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் B6 கொடைக்கானல் மலை -

01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு

மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் C1 விருதுநகர் நிரந்தர வழி பிரிவு — 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு

மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் C2 சிவகாசி நிரந்தர வழி பிரிவு – 01.07.2020 முதல் 30.06.2021 வரைவிலான காலத்திற்கு

மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் C3 தூத்துக்குடி நிரந்தர வழி பிரிவு — 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் C4 திருநெல்வேலி & ழந்வைகுண்டம் நிரந்தர வழி பிரிவு — 01.07.2020 முதல் 30.06.2021

மண்டல துண்டு பணி ஒப்பந்தம் — மண்டலம் C5 செங்கோட்டை நிரந்தர வழி

பிரிவு - 01.07.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு மண்டல துண்டு பணி ஒப்பந்தம் – மண்டலம் C6 புனலூர் நிரந்தர வழி பிரிவு –

01.07.2020 முதல் 30.06.2021 வரைவிலான காலத்திற்கு மதுரை கோட்டம் — போக்குவரத்து வசநிகள் — கோட்ட பொறியாளர் வடக்கு/மதுரை & உதவி கோட்ட டொறியாளர்/திண்டுக்கல் ஆகியோர் பணிகளை கண்காணித்து வருவதற்காக, ஒவ்வொருவருக்கும் ஒன்று என்பதாக, டாடா சுமோ/அதைப் போன்ற வாகனத்தை இரண்டு ஆண்டுகள் காலத்திற்கு வாடகைக்கு அமர்த்துதல்.

(இருபது பணிகள் மட்டும்) வ. தோராய மதிப்பு பிணை வைப்புத் ஒப்பந்தப் படிவக்

ereier.	ரூ. வட்சத்தில்	b தொகை (ரூ.)	கட்டணம் (ரூ.)	முடிப்பதற்கான காலப்	
1	4.48	9000	1120	12 மாதங்கள்	
2	70.94	141900	5600	6 மாதங்கள்	
3	106.30	203200	5600	12 மாதங்கள்	
4	64.42	128900	5600	12 மாதங்கள்	
5	43.49	87000	3360	12 மாதங்கள்	
6	43.49	87000	3360	12 மாதங்கள்	
7	78.12	156200	5600	12 மாதங்கள்	
8	95.02	190100	5600	12 மாதங்கள்	
9	14.50	29000	2240	12 மாதங்கள்	
10	98.09	196200	5600	12 மாதங்கள்	
11	43.49	87000	3360	12 மாதங்கள்	
12	74.67	149300	5600	12 மாதங்கள்	
13	20.00	40000	2240	12 மாதங்கள்	
14	86.16	172300	5600	12 மாதங்கள்	
15	53.95	107900	5600	12 மாதங்கள்	
16	82.13	164300	5600	12 மாதங்கள்	
17	96.63	193300	5600	12 மாதங்கள்	
18	84.70	169400	5600	12 மாதங்கள்	
19	90.75	181500	5600	12 மாதங்கள்	
20	23.88	47800	3360	24 மாதங்கள்	
Conquin	eliflorer	eflorminser. https:/	//www.irens.gov.	in இணையகளக்கில்	

உள்ளன. மதுரை கோட்டப் பணிகளின் ஒப்பந்தப்புள்ளிக்காக விண்ணப்பிக்க விரும்பும் ஒப்பந்தப்புள்ளியாளர்கள்/ஒப்பந்தக்காரர்கள் மின்னணு ஒப்பந்தப்புள்ளி வகைதளம் www.ireps.gov.in-ல் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ஆன்லைன் ஒப்பந்தப்பள்ளிகள் மட்டுமே ஏற்கப்படும்.

இதன் பின்னர், ஏதேனும் திருத்தியமைத்தல் அல்லது மாறுபாடு தொடர்பாக இணையதளத்தில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளதா என்று அவ்வப்போது இணையதளத்தை பார்த்து வர வேண்டியது ஒப்பந்தப்புள்ளியாளர்கள் பொறுப்பாகும். அதனை தங்கள் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கும் தருணத்தில் அவர்கள் கவனத்தில்

> கோட்ட ரமில்வே மேலாளர் (பணிகள்), மதுரை Follow us on : twitter.com/GMSRailway

ரானே இன்றின் வால்வ் லிமிடெட் எண்.132, கதீட்ரல் சாலை, சென்னை - 600 086

Tel.: 044 2811 2472 / 73; Fax: 044 2811 2449 பொது அறிவிப்பு - 48-வது வருடாந்திரப் பொதுக் கூட்டம்

Website: www.ranegroup.com; E-mail: investorservices@ranegroup.com

இதன் மூலம் கொடுக்கப்படும் அறிவிப்பு என்னவென்றால், நிறுவனத்தின் உறுப்பினர்களின் 48-வது வருடாந்திரப் பொதுக் கூட்டம் (AGM) 2020 ஆகஸ்ட் 06 வியாழக்கிழமையன்று மாலை 03.00 மணிக்கு விடிபோ கான்பெரன்ஸ் / பிற ஆடியோ விஷுவல் மூலம் நடைபெறும்.

தொடர்ச்சியான COVID–19 தொற்றுநோய் மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காரப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் ("MCA") 2020 மே 05 கேசியிட்ட சுற்றறிக்கையுடன் 2020 ஏப்ரல் 08 மற்றும் 2020 ஏப்ரல் 13 தேதியிட்ட கற்றறிக்கைகளின்படி மற்றும் SEBI கற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79, 2020 மே 12 தேதியிட்டது (கூட்டாக "பொருந்தகூடிய சுற்றறிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது) வீடியோ கான்பேரன்ஸ் / பிற ஆடியோ விஷுவல் மூலம் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதித்துள்ளது. அதன்படி, பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகளுடன் வாசிக்கப்பட்ட சட்டத்தின் பொருந்தக்கூடிய விதிகளுக்கு இணங்க வீடியோ கான்பெரன்ஸ் / பிற ஆடியோ விஷுவல் மூலம் வருடாந்திரப் பொதுக் கூட்டம் நடத் தப் படும். மின் னணு வழிமுறைகள் மூலம் வாக்களிப்பதற்கு வசதியாக மத்திய டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் CDSL) நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மின்–வாக்களிப்பு மற்றும் வருடாந்திரட் பொதுக் கூட்டத்தில் அங்கத்தினர்கள் வாக்களிப்பதற்கான தகுதியை தீர்மானிக்கும் வரம்பு தேதி 2020 ஜுலை 30 வியாழக்கிழமை. அதாவது வருடாந்திரப் பொதுக் கூட்டத்தின் தேதியில் தொலை மின் –வாக்களிப்பு மற்றும் வாக்களிப்பு, வீடியோ கான்பெரன்ஸ் / பிற ஆடியோ விஷுவல் மூலம் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்த விரிவான வழிமுறைகளுக்கு, உறுப்பினர்கள் / பங்குதாரர்கள் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு மூலம் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

பொருத்தக்கூடிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க மற்றும் 2014 – ஆம் வருடத்திய நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், விதி எண். 20 –ன் படி, 2019 – 20 ஆண்டு அறிக்கை மற்றும் 48 –வது வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பு தங்களுடைய மின்னஞ்சல் முகவரிகளை கம்பெனியில் பதிவு செய்துள்ள / அந்தந்த வைப்பு பங்கேற்பாளர்களுக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது. மேற்கண்ட ஆவணங்கள் நிறுவனத்தின் இணையதளமான www.ranegroup.com, BSE லிமிடெட் இணையதளம் www.bseindia.com, தேசிய பங்குச் சந்தை இந்தியா லிமிடெட் இணையதளம் www.nseindia.com. CDSL இணையதனம் https://www.evotingindia.com கிடைக்கின்றன.

உறுப்பினர்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால்: ) தொலை மின்னனு வாக்களிப்பு" காலம் 2020 ஆகஸ்ட் 03 (திங்கட்கிறமை) அன்று காலை 9:00 மணி முதல் 2020 ஆகஸ்ட் 05 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணி வரை. உறப்பினர்களின் குறிப்பிற்கு மேற்கூறிய காலத்திற்கு பிறகு மின் –வாக்களிப்பு அனுமதிக்கப்படமாட்டாது.

(ii) இந்த காலகட்டத்தில், வரம்புத் தேதி **2020 ஜுலை 30 (வியாழக்கிறமை**) **அன்று** இருக்கும் அங்கத்தினர்கள் மற்றும் புதிய பங்குதாரர்கள் பிசிகல் வடிவம் அல்லது டிமடிரியல் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் CDSL மின்னனு வாக்களிப்பு முறை மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிக மின்னணு முறையில்

ii) தொலை மின் –வாக்களிப்பு மூலம் வாக்களித்த அங்கத்தினர்கள் வருடாந்திர டொதுக் கூட்டத்தில் பங்கு பெறலாம் ஆனால் அவர்கள் மறுபடியும் வருடாந்தி! பொதுக் கூட்டத்தில் நடைபெறும் வாக்களிப்பில் வாக்களிக்க இயலாது. iv)உறுப்பினர்கள் CDSL மின்னனு வாக்களிப்பு முறைக்கான இணைய இணைப்பு : https://www.evotingindia.com-ல shareholders/members oginபை இயக்கவும். கூட்டத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சேர அதே

இணைப்பு செல்லுபடியாகும். தொலை மின்னணு வாக்களிப செயல்முறைக்கான விரிவான வழிமுறைகள், வருடாந்திர டொதுக் கூட்டத்தில் சேருதல் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு ஆகியவை வருடாந்திர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. (v) உறுப்பினர்கள் வீடியோ கான்பெரன்ஸ் / பிற ஆடியோ விஷுவல் மூலம்

வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சேர கூட்டம் தொடங்க திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன் /பின் அனுமதிக்கப்படுகிறார்கள் . vi) மின்னஞ்சல் முகவரிகள் பதிவுசெய்யப்படாத உறுப்பினர்கள் மின்

வாக்களிப் பதற்கான உள் நுழைவு சான்றுகளைப் பெறுவதற்கான வைப்புத்தொகைகளுடன் அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி. தேவையான விவரங்களையும் ஆவணங்களையும் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவர் investorservices@ranegroup.com அல்லது RTA மின்னஞ்சல் முகவர் srirams@integratedindia.com அனுப்புமாறு கோரப்படுகிறது. vii) வருடாந்திர டொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள்

ஆய்வுக்கு கிடைக்கின்றன. உறுப்பினர்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியான investorservices@ranegroup.com எழுதலாம். (viii) மின்னனு வாக்களிக்கும் நடைமுறை மற்றும் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் வாக்களிப்பு ஆகியவை நியாயமாகவும் ஓளிவுமறைவு இல்லாத வகையிலும் நடைபெறுவதை மேற்பார்வையிடுவதற்கு திரு. பாலு ஸ்ரீதர், செயல் நிறுவனச் செயலாளர் (FCS 5869), M/s ஏ.கே.ஜெயின் & அசோசியேட்ஸ்,

றுவனச் செயலாளர்கள் , ஆய்வாளராக நிறுவனம் நியமித்துள்ளது. ஆராயப்பட்ட அறிக்கை முடிவுகள் நிறுவனத்தின் சேர்மன் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபரால் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடவே ிறுவனத்தின் இணையதளம் www.ranegroup.com மற்றும் CDSL

(x) கூட்டத்தின் போது தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த / கேள்விகளைக் கேட்க விரும்பும் பங்குதாரர்கள் தங்களை ஒரு பேச்சாளராக பதிவுசெய்து, தங்கள் கேள்விகளை தங்களின் பெயர், டிமேட் கணக்கு எண் / ஃபோலியோ எண், இணையதள முகவரி, மொபைல் எண குறிப்பிட்டு investorservices@ranegroup.com மின்னஞ்சல் முகவரிக்கு 2020 ஜுலை 29 (காலை 09.00 மணி) முதல் 2020 ஆகஸ்ட் 02 (மாலை 05.00 மணி) வரை

(xi) உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஈவுத்தொகைகளைப் பெறுவதற்கான ஆணையை மின்னணு தீரவு சேவை (ECS மூலம் அந்தந்த வைப்புத்தொகை பங்கேற்பாளர்கள் (டிமேட் வைத்திருப்பவர்களுக்கு) / RTA அல்லது நிறுவனம் (பிசிகல் ஹோல்டிங்) வைத்திருப்பவர்கள் வரம்பு தேதி 2020 ஜுலை 30 அல்லது அதற்கு முன

வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது தொலைநிலை மின் – வாக்களிப்பு/மின் – வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் வினவல் / தெளிவுபடுத்துதல் அல்லது சிக்கல்களுக்கு <u>www.evotingindia.com</u> என்ற இணையதளத்தில் Help பகுதியின் கீழ் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் (FAQ's) மற்றும் மின்-வாக்களிப்பு கையேடு காணலாம் அல்லது திரு. ராகேஷ் தல்வி –பை 1800 22 5533 / 022–2305 8542 /022 2305 8543 / 022 2305 8738 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். (இயக்குனர் குழு உத்தரவுப்படி)

ரானே இன்ஜின் வால்வு லிமிடெடுக்காக செள்ளை சிவா சந்திரசேகரன் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்டவர் ജ്ലിതയ 09, 2020

வள்ளிதோறம் தின்மணியுடன்... வெள்ளி மணி

### இதனால் Gurgy மக்கள் அனைவதக்கும்

பொது அறிவிப்பு

தெரிவித்து கொள்வது என்னவென்றால், காஞ்சியும் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, உள்ளவுர் கிராமத்தில் சர்வே என் 72/1ல் s.iter Gengg amongnung ent uglanent அனுவகைத்தில் பதிவு செய்யப்படப 25.02.1998 (Igg) Ganeiri. Arrio cliádiju ஆவண என் 432 of 1998 ஆவணம், என்னுடைய கட்சிக்காரர் திதமதி. பிரா மனோகரன் அவர்கள் தவறவிட்டு அது இதுநாள் வரை அகப்படாமலும் கிடைக்காமலும் இருந்து வருகின்றது.

Φρήμα Αντό Αμαντήνεθεί Φρό Θύμπεὐμ அல்லது அடமானம் ஏதவும் இல்லை. மேலும் ஆவணங்களின் ஸ்வாதீனமும் யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை. மேற்படி ஆவணங்களின் மேல் ஒத்தியோ, கடனோ, வில்லங்கமோ இல்லை.

இந்த அறிவிப்பு கண்ட பிறகு பொது மக்கள் பாருக்கேலும் மேற்படி சொத்தின் மீதோ அல்லது சுசல் ஆவணத்தின் மீரோ உரிமை இதத்தால் அதனை இந்த அறிவிப்பு வந்த ஏழ (7) தினங்களுக்குள் கீழே முகவரி கொண்ட வழக்குறைஞரிடம் உடன் தெரிவிக்க வேண்றபது. அப்படி தவறும் படசத்தில் பொது மக்கள் யாருக்கும் மேற்படி சொத்தின் மீதும், அசல் ஆவணங்களின் மீதும் எந்த உரிமையும் இல்லை என்று முடிவு கொள்ளப்படும். ஏழ (7) தினங்களுக்கு பிறகு பெறப்படும் எந்த ஒரு உரிமைகோழும் இந்த рытыяня ифріи ((фряд.

மேற்படி ஆவணங்கள் அகப்படால் அல்லது எவிரதும் கண்டெடுத்தால் அதனை உடனடியாக, නීම කණා යුපහණින්ම බැස්මහා පණනනු පළිතු தபால் மூலம் சுவாதீனம் ஒப்படைத்து விட கேடடுக் Gareirerüu (Galing).

கணேஷ் & கணேஷ் வழக்குறைகுருக்காக கணேசன். O.L.V

முதல் மாடி, என் 19, கொண்டி தெகு, பாரிமுனை மின்னஞ்சல்: advganesan1@gmail.com

### பொது அறிவிப்பு

இதனால் பொது மக்கள் அனைவதக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால், snéjflypò υπαιτιώ, αποιταπιπή ηταμετ. e.dromayt Sigmoù et@au droter 34/1 do e.dror Gereg armreture ert ufarert அனுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 04.04.1970 தேதி கொண்ட அசல் விக்கிரய ஆயன என் 748/1970 என்னுடைய கட்சிக்காரர் நிகு, G. மனோகூரன் அவர்கள் நவறவிட்டு அது இதுநாள் வரை அகப்படாமலும் கிடைக்காமலும் இருந்து வருகின்றது.

Φρήμα εννώ εξαναπέσεθαι Φρώ φύμσιμής அல்லது அடமானம் ஏதவும் இல்லை. மேலும் ஆவணங்களின் ஸ்வாதீனமும் யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை. மேற்படி ayaamsaafidir Quab 96,63 Lur. a.L. Barr. வில்லங்கமோ இல்லை.

இந்த அறிவிப்பு கண்ட பிறகு பொது மக்கள் பாருக்கேனும் மேற்படி சொத்தின் மீதோ அல்லது அசல் ஆவணத்தின் மீதோ உரிமை இதத்தால் அதனை இந்த அறிவிப்பு வந்த ஏழு (7) தினங்களுக்குள் கீழே முகவரி கொண்ட வழக்குறைஞரிடம் உடன் தெரிவிக்க வேண்றபது. அப்படி தவறும் படசத்தில் பொது மக்கள் யாருக்கும் மேற்படி சொத்தின் மீதும், அசல் ஆவணங்களின் மீதும் எந்த உரிமையும் இல்லை என்ற முடிவு கொள்ளப்படும். ஏழ (7) தினங்களுக்கு பிறகு பெறப்படும் எந்த ஒரு உரிமைகோரலும் இந்த рытьюю ифайи(ффата).

மேற்படி ஆவணங்கள் அகப்படபாம் அல்லது எவரேலும் கண்டெடுத்தால் அதனை உடனடியாக, கீழ் உள்ள முகவரிமில் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலம் சுவாதீனம் ஒப்படைத்து விட கேடடுக்

கணேஷ் & கணேஷ் வழக்குரைஞருக்காக கணேசன். O.L.V

முதல் மாடி, எண் 19, கொண்டி தெகு, பாரிமுனை G#elnener - 600 001 மின்னஞ்சல்: advganesan1@gmail.com

🜣 ஆன்மீகச் சிலிர்ப்பு

#### அல்லது அடமானம் எதுவும் இல்லை. மேலும் ஆவணங்களின் ஸ்வாதீனமும் யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை. மேற்படி ஆவனங்களின் மேல் ஒத்தியோ, கடனோ, வில்லங்கமோ இல்லை.

இந்த அறிவிப்பு கண்ட பிறகு பொது மக்கள் பாதக்கேலும் மேற்படி சொத்தின் மீதோ அல்லது சுசல் அவணத்தின் மீதோ உரிமை இதத்தால் அதனை இந்த அறிவிப்பு வந்த ஏழ (7) தினங்களுக்குள் கீழே முகவரி கொண்ட αφέφαρφημό εική Ggficlés Qualitquig. σιώμα χαιχιώ υ*с*ισέρδο θυπ<u>χ</u>ι υδικέτ ιμπηδισώ மேற்படி சொத்தின் மீதும், அசல் அவணங்களின் மீதும் எந்த உரிமையும் இல்லை என்று முடிவு கொள்ளப்படும். ஒமு (7) தினங்களுக்கு பிறகு Pugiu@ம் எந்த ஒரு உரிமைகோரலும் இந்த

எவிரதும் கண்டெடுத்தால் அதனை உடனடியாக, හිටු කණා ආහෝස්ත්ම මන්මගෙ පමනනු පළිතු

கணேஷ் & கணேஷ் வழக்குரைகருக்காக கணேசன். O.L.V

மின்னஞ்சல்: advganesan1@gmail.com

#### பொது அறிவிப்பு இதனால் Gurgy மக்கள் அனைவதக்கும்

தெரிவித்து கொள்வது என்னவென்றால். காஞ்சியுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா Buttermagh Sigmund Sig oģigió 78/3 suiter Genģigidair amonstrunģi στέ υβατιστέ φιχιαιοισφθό υβα Θεώμώνου. 20.03.1988 தேதி கொண்ட அசல் விக்கிரப ஆயன என் 815/1988 என்றுடைய கூசிக்காரர் தித. K. செல்வராஜ் அவர்கள் தவரவிட்டு அது இதுநார் வரை அகப்படாமலும் கிடைக்காமலும் இருத்து வருகின்றது.

Βυήμο συνό σμοικτήματα θυνό ούμπουμ அல்லது அடமானம் எதுவும் இல்லை. மேலும் ஆவணங்களின் ஸ்வாதீனமும் யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை. மேற்படி ஆவனாங்களின் மேல் ஒத்தியோ, கடனோ, வில்லங்கமோ இல்லை.

இந்த அறிவிப்பு கண்ட பிறகு பொது மக்கள் பாருக்கேனும் மேற்படி சொத்தின் மீதோ அல்லது சுசல் அவணத்தின் பீரோ உரிமை இதத்தால் <del>එනෙක් කුර්ය එන්ක්රා</del>ද හරින් ඉල (7) தினங்களுக்குள் கீழே முகவரி கொண்ட வழக்குறைகுரிடம் உடன் தெரிவிக்க வேண்றபது. சுப்படி தவறும் படசத்தில் பொது மக்கள் யாருக்கும் மேற்படி சொத்தின் மீதும், அசல் அவணங்களின் ிதும் எந்த உரிமையும் இல்லை என்று முடிவு கொள்ளப்படும். ஏழ (7) தினங்களுக்கு பிறகு பெறப்படும் எந்த ஒரு உரிமைகோலும் இந்த рытыхия ифайи(фала).

மேற்படி ஆவணங்கள் அகப்பட்டால் அல்லது ரவரேலும் கண்டெடுத்தால் அதனை உடனழபாக, நீழ் உள்ள முகவரியில் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலம் சுவாதீனம் ஒப்படைத்து விட கேடடுக்

கணேஷ் & கணேஷ் வழக்குரைகுருக்காக கணேசன். O.L.∨ முதல் மாமு, என்ர 19, கொண்டி தெகு, பாரிமுனை **Geránszez** - 600 001

### பொது அறிவிப்பு

மின்னஞ்சல்: advganesan1@gmail.com

இதனால் பொது மக்கள் அனைவதக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால் காஞ்சியும் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா suiternayt digració et/Sau erete 28/2ió suiter சொத்து வாரைநாபாத் சார் பதிவானர் அனுவகைத்தில் பதிவு செய்யப்படப 07.05.1974 தேதி கொண்ட அசல் விக்கிரப ஆவண என் 1111 of 1974 ஆவணம், என்னுடைய கcசிக்காரர். நிகு. **K. செல்வரா**ஜ் அவர்கள் தவறவிட்டு அது இதுநாள் வரை அகப்படாமலும் கிடைக்காமலும் இருந்து வருகின்றது.

Φρήμιο συνό σχοιαπτίσεθαι Φρό φύμαιμύμ அல்லது அடமானம் எதுவும் இல்லை. மேலும் ஆவணங்களின் ஸ்வாதீனமும் யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை. மேற்படி ஆவனங்களின் மேல் ஒத்தியோ, கடனோ, வில்லங்கமோ இல்னல.

Bija deficility seitri. Diga Guray páseir பாருக்கேனும் மேற்படி சொத்தின் மீதோ அல்லது சுசல் அவணத்தின் கீரோ உரிமை இதத்தால் <del>පතුගත කිස්තු පැතික්වා</del>ට කස්තු ඉතු (?) தினங்களுக்குள் கீழே முகவரி கொண்ட aupšesmostilub austr Gathalida Gantroug. சுப்படி தவறும் படசத்தில் பொது மக்கள் யாருக்கும் மேற்படி சொத்தின் மீதும், அசல் அவணங்களின் மீதும் எந்த உரிமையும் இல்லை என்று முடிவு Garateriusia. guy (7) glambagság díng பெறப்படும் எந்த ஒரு உரிமைகோரலும் இந்த вытьенет и<u>вайи</u>(валау.

மேற்படி ஆவணங்கள் அகப்படபால் அல்லது எவரேனும் கண்டெடுத்தால் அதனை உடனழபாக, கீழ் உள்ள முகவிலில் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலம் சுவாதீனம் ஒப்படைத்து விட கேடடுக் கொள்ளப்படுகிறது.

sGamaa & aGamaa வழக்குரைஞருக்காக கணேசன். O.L.V

pado iono, eretr 19, Ganetro Gays, unfluoener மின்னஞ்சன் advganesan1@gmail.com **Newspaper: Business Standard** 

Date of Publication: July 10, 2020

## Ola balances the brand on a new mobility track

Threatened by the growing reliance on private vehicles and distrust of shared modes of transport, the ride-hailing brand steps in to reclaim its reputation

SHALLY SETH MOHILE Mumbai, 9 July

n what would otherwise have been year of celebrations as the brand completes a decade on the road, Ola is busy fighting fires on multiple fronts. Its business model under threat and the shared economy in doldrums, the home-grown ride-hailing brand is looking to turn riders' attention away from the problems at hand and assuage their fears with a fresh promise of safety and credibility.

Ola has long been seen as a home-grown success story with its founders being hailed for having matched the ingenuity of an Uber with a local touch. Its heft and muscle drew global investors and helped the brand travel abroad. However with the pandemic keeping most people home, Ola and also its rival Uber have struggled to keep the wheels turning. And as they have cut jobs and shuttered offices, their reputations have taken a hard knock.

With its new campaign, Ola is looking to get the trust back and also reiterate its commitment to the safety diktat of the day. The campaign uses its driver-partners and riders to vouch for the brand, thus using a familiar route to reputational integrity that both Ola and Uber have turned to quite often in the past few years.

"With this campaign, we are further reinforcing consumer and driver-partner trust in the brand by sharing our employees' experiences while highlighting the on-ground implementation of safety initiatives," a spokesperson for the company said.





The #MySafestRide campaign relies on user accounts and driver experiences to reassure riders of the safety protocols being adopted by the brand

It is important to do that since several surveys have indicated that people are wary of travelling by anything but private vehicles. In a survey conducted in April-May, Deloitte reported that in India, 73 per cent of the respondents were planning to limit the use of ridehailing cabs over the next three months (State of the Consumer Tracker, covered 13 countries with 1,000 individual responses per country/wave). In a report released in April, market research agency Kantar found that 35 per cent said that they would stop using ride-hailing transport completely while 41 per cent said they would cut its use. The Kantar survey was conducted with a sample of 1000+ covering 19 cities and 15 states across India.

Brand experts point out the highlighted a five-layer safety

pandemic is devastating but it is also an opportunity to build the brand up from ground zero. And for both Ola and Uber, hygiene as a safety factor and a brand value had fallen

through the cracks in the past

few years. The brands were

focused on assuring customers

about their drivers, their com-

mitment to transparency and

also their prowess with food

delivery. Now is the time to renew the promise of cleanliness, experts say. Rohit Kumar, vice president at Hansa Research Group said, "The testimonial route shows there is more to the ride than just the transaction between you and the driver." Ola's latest campaign is an extension of the RideSafeIndia campaign, launched last month which

protocol that the company had established for its rides.

According to Ola, the campaign is being seen as an opportunity to educate both drivers and passengers about the new normal. "We are facing an unprecedented crisis and we feel that we have to collectively take responsibility for the situation to be able to successfully combat this," the spokesperson said.

The crisis has been particularly difficult as it is manifest in an invisible and undefined health scare. People are not rational in their choices and behaving in a state of panic and anxiety as several consumer reports have indicated. Also brands and policy makers are juggling with multiple uncertainties at the same time.

For both Ola and Uber, the worry is that the pandemic could change travel behaviour in perpetuity. A recent study by McKinsey on the global state of the business (How consumers' behaviour in car buying and mobility is changing amid Covid-19) said, "It remains unclear whether car buying and mobility usage behaviours will return to a precrisis pattern, or whether some of their behavioural changes during the crisis will stick even after the pandemic subsides. As a result, all players in the mobility space need to closely monitor their particular local situation and adapt their goto-market approach, sales, and overall strategy to those specific conditions." The campaigns are a way of preparing the consumer for the future and assuring them of the brand's presence as they transition into it.

### TENDERS & NOTICES

### FORM G INVITATION FOR EXPRESSION OF INTEREST (AMENDED) (Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

RELEVANT PARTICULARS

1	Name of Corporate Debtor	Cox & Kings Limited
2	Date of incorporation of corporate debtor	June 07, 1939
3	Authority under which corporate debtor is	Registrar of Companies – Mumbai
	incorporated/registered	
4	Corporate identity number / limited liability	L63040MH1939PLC011352
	identification number of corporate debtor	
5		Registered Address: 1st Floor Turner Morrison Building
	office (if any) of corporate debtor	16 Bank Street Mumbai MH 400023, India
6		October 22, 2019
	corporate debtor	
7	Date of invitation of expression of interest	Original Date of Invitation: Jan 04, 2020
		1st Amended Date of Invitation: Feb 08, 2020
		2nd Amended Date of Invitation: March 18, 2020
		3rd Amended Date of Invitation: July 10, 2020
8	Eligibility for resolution applicants under	The eligibility criteria document is available on the website
	section 25(2)(h) of the Code is available at	of the corporate debtor www.coxandkings.com or can be
		sought by sending an email to
		lp.CoxandKings@duffandphelps.com
9	Norms of ineligibility applicable under	Available at the website of IBBI
	section 29A are available at	(https://ibbi.gov.in/legal-framework/) or can be sought by
L		email at lp.CoxandKings@duffandphelps.com
	Last date for receipt of expression of interest	
11	- and or record or provincial met or	July 22, 2020
L	prospective resolution applicants	
12	Last date for submission of objections to	July 27, 2020
L	provisional list	
13		July 28, 2020
	resolution applicants	
14	Date of loose of mineral action in the contract of the contrac	July 27, 2020
	evaluation matrix and request for resolution	
	plans to prospective resolution applicants	

Access to the Request for Resolution Plan, Evaluation nlan evaluation matrix information Matrix, Information Memorandum and further informati nemorandum and further information shall be granted to the qualified and eligible resolution applicants after signing the confidentiality undertaking with such applicant. applicant(s) shall be required to send an email to lp.CoxandKings@duffandphelps.com requesting for VDF access, Information Memorandum and other information 16 Last date for submission of resolution plans August 26, 2020
17 Manner of submitting resolution plans to Resolution Plan shall be submitted in a sealed cover the following address: esolution professional Mr. Ashutosh Agarwala Resolution Professiona C/o Duff & Phelps India Private Ltd. Mumbai 400 051 electronically in a password protected file at the followin e-mail address: lp.CoxandKings@duffandphelps.com plan to the Adjudicating Authority for Name and registration number of the Mr. Ashutosh Agarwala IBBI Regn No.: IBBI/IPA-001/IP-P01123/2018-19/11901 resolution professional Name, Address and e-email of the resoluti D-1005, Ashok Towers, Dr. S.S.Rao Road, professional, as registered with the Board Parel, Mumbai - 400 012 Email: Ashutosh.Agarwala@gmail.com Address and email to be used for Mr. Ashutosh Agarwala – Resolution Professional of Co & Kinas Limited

C/o. Duff & Phelps India Pvt. Ltd. 14th Floor, Raheja Tower, BKC, Bandra East Email id: lp.CoxandKings@duffandphelps.com Professional through the following

e-mail ID: lp.CoxandKings@duffandphelps.cor Mr. Ashutosh Agarwala IBBI Regn No.: IBBI/IPA-001/IP-P01123/2018-19/1190 D-1005, Ashok Towers, Dr. S.S.Rao Road,

Parel, Mumbai -400 012 Email: Ashutosh.Agarwala@gmail.com

RANE ENGINE VALVE LIMITED CIN: L74999TN1972PLC006127 "Maithri", No.132, Cathedral Road, Chennai - 600 086 Website: www.ranegroup.com; E-mail: investorservices@ranegroup.com

Tel.: 044 2811 2472 / 73; Fax: 044 2811 2449 PUBLIC NOTICE - 48th ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 48th Annual General Meeting (AGM) of the members of the Company will be held on **Thursday, August 06, 2020 at 15:00 hrs IST** through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM).

In view of the continuing COVID-19 pandemic and the restrictions imposed on the movement of people, the Ministry of Corporate Affairs ("MCA") vide its circular dated May 05, 2020 read with circulars dated April 08, 2020 and April 13, 2020 and SEBI vide its Circular no SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 (collectively referred to as "Applicable Circulars") have permitted the holding of the AGM through VC/OAVM. Accordingly, the AGM will be convened through VC/OAVM and the business may be transacted through voting by electronic means in compliance with applicable risions of the Act read with applicable circulars. A person, whose name is recorded i the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. (Thursday) July 30, 2020 only shall be entitled to avail the facility of 'remote e-voting' or voting at the AGM.The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means i.e. remote e-voting and voting on the date of the AGM. For detailed instructions on attending the AGM through VC/OAVM, members / shareholders are

Pursuant to the Applicable Circulars and Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014, the Annual Report 2019-20 and Notice of the 48th AGM, are eing sent in electronic mode to Members whose e-mail address is registered with the Company/ Registrar and Transfer Agents or with the Depository Participant(s). The above documents also being made available on the website of the Company at <u>vww.ranegroup.com</u>, the websites of BSE Limited at <u>www.bseindia.com</u>, Nationa tock Exchange of India Limited at www.nseindia.com and CDSL website at https://www.evotingindia.com. The Members are hereby informed that

equested to go through the Notice of AGM.

(i) The 'remote e-voting' period commences on (Monday) August 03, 2020 (9:00 hrs IST) and ends on (Wednesday) August 05, 2020 (17:00 hrs IST). Member may note nat remote e-voting shall not be allowed beyond the above said period (ii) During this period, existing members and persons who have acquired shares and

ecome members of the company after the despatch of notice, holding shares either in physical form or dematerialized form as on the cut-off date (Thursday) July 30, 2020 may cast their vote electronically on the business set forth in the notice of the AGM through CDSL e-voting system.

(iii) Members who have cast their vote by remote e-voting prior to the AGM may attend articipate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again. (iv) Memhers may access the CDSL e-voting system at the weblink ttps://www.evotingindia.com under shareholders/members login. The same link is valid for joining the AGM on the meeting day. The detailed instructions for the remote e voting process, joining the AGM and e-voting during the AGM are given in the Notice of

(v) Members are permitted to join the AGM through VC/OAVM, 15 minutes before the scheduled time of commencement of the meeting and upto 15 minutes after such

(vi) Those members whose e-mail ids are not registered with the depositories for obtaining login credentials for e-voting are requested to send required details and documents as described in the Notice to Company's e-mail ID investorservices@ <u>anegroup.com</u> or to RTA's e-mail ID <u>srirams@integratedindia.com</u>

ay write to the Company's e-mail id investorservices@ranegroup.com (viii) Mr. Balu Sridhar, Practicing Company Secretary (ICSI Membership no. FCS 5869) Partner, M/s. A.K. Jain & Associates, Company Secretaries, has been appointed as the Scrutinizer to scrutinize the 'remote e-voting' process and voting at the AGM, in a fair and

vebsite of the Company www.ranegroup.com and on the website of CDSL www.evotingindia.com immediately after the declaration of result by the Chairman or a person authorized by him in writing. (x) Shareholders who would like to express their views/ask questions during the

neeting may register themselves as a speaker and may send their gueries and reguest nentioning their name, demat account number/folio number, email id, mobile number a nvestorservices@ranegroup.com, from July 29, 2020 (9:00 hrs IST) to August 02

the cut-off date July 30, 2020. For any query/ clarification or issues regarding remote e-voting / e-voting during the

AGM, please refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at <a href="https://www.evotingindia.com">www.evotingindia.com</a>, under help section or write to <a href="https://helpdesk.evoting@cdslindia.com">helpdesk.evoting@cdslindia.com</a> or contact Mr. Rakesh Dalvi at 1800 22 5533 / 022-2305 8542 /022 2305 8543 / 022 2305 8738. (By order of the board

For Rane Engine Valve Limited July 09, 2020 Siva Chandrasekaran Authorized Signatory

#### Notice for loss of share certificate of TVS Motor Company Limited

NOTICE is hereby given that the following share certificates of TVS Motor Company Limited have been lost and the claimant, a legal heir of the deceased shareholder(s) is in the process of applying to Investor Education and Protection Fund Authority (IEPF) fo

ı	Telulid of the shares and dividends transferred to the IET 1.							
	Share Certificate No.	No. of shares of Re.1/- each		Name of registered holder	Folio No.			
l	3783	1000	3714671 - 3715670	Late. Arjun Lekhraj Malkani	A2645			
l	19635	1000	242300391 - 242301390	Late. Vindri Lekhraj Malkani	7.20.0			

This notice is being issued as per schedule III of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Second Amendment Rules

The public are hereby warned against purchasing or dealing in any way, with the above share certificates. Any person(s) who has/have any claim(s) in respect of the said share certificates should lodge such claim(s) with the Company namely TVS Motor Company imited "Chaitanya". No.12 Khader Nawaz Khan Road, Chennai 600 006 (email id icsta@scl.co.in) within 15 days of publication of this notice, after which no claim will be entertained and the claimant will apply to IEPF for refund of shares.

Poonam Chandrakant Jagasia Place: Chennai Plot No 1, Flat 802, Ameet Towers, Sindhi Society, Chembur, Mumbai - 400071

#### indi trade Financing Progress **INDITRADE CAPITAL LIMITED**

CIN: L67120KL1994PLC008265 Reg. Office: Second Floor, M E S Building, Kaloor, Kochi, Ernakulam, Kerala- 682017 E-mail ID:inditrade@inditrade.com Website:www.inditrade.com Ph:0484 6714800

#### NOTICE TO THE MEMBERS OF THE 26TH ANNUAL GENERAL MEETING Dear Member(s)

1. Notice is hereby given that the Twenty Sixth Annual General Meeting of the Company ("26th AGM") will be convened on Thursday, 06th August, 2020 at 10.30 a.m. (IST) through Video Conferencing (VC) or other audio visual means (OAVM) in accordance with the General Circular No. 20/2020 dated 05th May, 2020 that allow companies to hold Annual General Meeting (AGM) in the manner detailed in General Circular No. 14/2020, dated 08th April 2020 and General Circular No. 17/2020 dated 13thApril 2020, issued by the Ministry of Corporate Affairs (MCA), read with SEBI Circular No: SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May, 2020 without the physical presence of the Members at a common venue. Facility for appointment of proxy will not be available for the AGM and hence requirement of attaching the Proxy Form and Attendance Slip has been dispensed herewith and are not annexed to the Notice of the 26th AGM.

2. The Notice of the 26th AGM and the Annual Report including the Financial Statements for the year ended 31st March, 2020 will be sent only by e-mail to all those Members, whose email addresses are registered with the Company or with their respective Depository Participants, in accordance with MCA Circular(s) and SEBI Circular. Members can join and participate in the 26th AGM through the VC/OAVM facility only. The instructions for joining the 26th AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the e-voting system during the 26th AGM are provided in the Notice of the 26th AGM. The attendance of the Members attending the AGM through VC/OAVM will be counted for the purpose of ascertaining the quorum under Section 103 of the Companies Act. 2013. The Notice of the 26th AGM and the Annual Report will also be made available on the Website of the Company i.e., www.inditrade.com and in the Website of BSE Limited i.e., www. bseindia.com.

3. Members whose email addresses are not registered with the depositories can register the same for obtaining login credentials for e-voting for the resolutions proposed in this Notice in the following manner

a. For Physical Shareholders-Please provide necessary details like Folio No., Name of Member scanned copy of the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN card). AADHAR (self attested scanned copy of Aadhar Card) by email to Company email ID:vinod.mohan@inditrade.com

b.For Demat Shareholders- Please provide Demat account details (CDSL-16 digit beneficiary ID or NSDL-16 digit DPID + CLID), Name, client master or copy of Consolidated Account statement, PAN (self attested scanned copy of PAN card) AADHAR (self attested scanned copy of Aadhar Card) to the Company email ID: vinod.mohan@inditrade.com.lt is clarified that for permanent registration of email address, the Members are however requested to register their email address in respect of electronic holdings with the Depository through the concerned

c.The Company/RTA shall co-ordinate with CDSL and provide the login credentials

This is being issued for the information and benefit of all the Members of the Company and is in compliance with MCA Circular/s and the SEBI Circular.

Place: Kochi Date: 10th July, 2020 For Inditrade Capital Limited

### FORM G INVITATION FOR EXPRESSION OF INTEREST (Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy

	(Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)						
	RELEVANT PARTICULARS						
1.	Name of the corporate debtor Mothers Pride Dairy India Private Limited						
2.	Date of incorporation of corporate debtor	30/09/2014					
3.	Authority under which corporate debtor is	ROC-Delhi					
	incorporated / registered						
4.	Corporate identity number/limited liability	U74999DL2014PTC272213					
	identification number of corporate debtor						
5.	Address of the registered office and principal	G-41, Ground Floor, West Patel Nagar, New					
	office (if any) of corporate debtor	Delhi, 110008, India					
6.	Insolvency commencement date of the	13/11/2019 Copy of Order was made available					
	corporate debtor	to the IRP on 19.11.2019					
7.	Date of invitation of expression of interest	10.07.2020					
8.	Eligibility for resolution applicants under	Eligibility Norms:					
	Section 25(2)(h) of the Code is available at:	1. Minimum Net worth of INR 150,000,000 (Rupees					

Fifteen Crore only) as per the latest Audited Financial Statements for the FY2018-19: In case of Assets Reconstruction Compar Minimum Assets Under Management of INR 1,000,000,000 (Rupees Hundred Crores Only) as per the latest Audited Financial State

for the FY2018-19: 3. If any company including group company is having their account as NPA in less than 12 months, the said company including group

company will be ineligible to submit the Resolution Plan. Further details can be sought by emailing nazim@mnkassociates.com http://ibbi.gov.in/webfront/legal\_framework.php

(Official website of IBBI-Legal Framework-Undated Code) Also, details can be sought by emailing- nazim@mnkassociates.com

ection 29A are available at 10. Last date for receipt of expression of interest 25.07.20 Date of issue of provisional list of prospective 04.08.2020 09.08.2020 12. Last date for submission of objections to

provisional list 19.08.2020 Last Date of issue of final list of prospective resolution applicants Last Date of issue of information memorandu evaluation matrix and request for resolution

Norms of ineligibility applicable unde

Further Details are available at or with

plans to prospective resolution applicants Details can be obtained by e-mailing a 5. Manner of obtaining request for resolution plan, evaluation matrix, information nazim@mnkassociates.com

memorandum and further information 6. Last date for submission of resolution plans 08.09.2020 Manner of submitting resolution plans to By electronic mode through e-mail to resolution professional Estimated date for submission of resolution

plan to the Adjudicating Authority for approval Name: Mohd Nazim Khan, REGD, NO Name and registration number of the IBBI/IPA-002/IP-N00076/2017-18/10207 resolution professional 20. Name, Address and e-email of the resolution Name: Mohd Nazim Khar professional, as registered with the Board Email:nazim@mnkassociates.com

Address: G-41, Ground Floor, West Patel Naga . Address and email to be used for Address: MNK And Associates LLP, Company Secretaries, G-41 Ground Floor, West Pate Nagar, Delhi-110008 Email: nazim@mnkassociates.com

23. Date of publication of Form G Mohd Nazim Khar IBBI/IPA-002/IP-N00076/2017-18/10207 Interim Resolution Professiona Mothers Pride Dairy India Private Limited Date: 09.07.2020 G-41, Ground Floor West Patel Nagar, Delhi-110008

Details can be obtained by e-mailing at

nazim@mnkassociates.com

### ▶ FROM PAGE 1

#### Gujarat scraps... The Maharashtra State Electricity

Distribution Company recently received the go-ahead from the state government to revise tariffs for CGPL.

Tata Power in its latest annual report had mentioned that CGPL could sign a supplementary PPA over and above the existing one, at a higher tariff with states. CGPL is the ultra mega power project of Tata Power in Gujarat's Mundra. The notice by the Gujarat government said the tariff at which CGPL signs the supplemental PPA would be lower than what it signs with other states.

The annual report said, "According to the legal opinion received, even if Mundra supplies nower as per the tariff discovered through the competitive bidding process to five states under a single PPA, in order to implement the HPC recommendations, CGPL can enter into separate supplemental PPAs with each procurer."

The report added CGPL is following up with Gujarat and Maharashtra to sign separate supplemental PPAs.

Adani Power Maharashtra (1,980 Mw) was commissioned in 2008 at a tariff of ₹2.35 per unit and CGPL in 2012 at a tariff of ₹2.26 per unit. While Adani had a PPA with Gujarat and Haryana, CGPL had signed a PPA with Gujarat, Rajasthan, Maharashtra, Puniab, and Harvana.

In 2010, following an order by the Indonesian government increasing its coal benchmark price, the landing cost of coal in India increased. Adani and Tata, which were importing from Indonesia, asked the CERC to grant them "compensatory tariff" for increased fuel cost. This would have been passed through on the final power

by the CERC in 2014, then denied by the Appellate Tribunal for Electricity (APTEL), and again awarded by the same in 2016. In 2017, after states contested APTEL's decision, the Supreme Court quashed any compensation to these units. It also directed the CERC "to compute a relief, according to the respective PPA". Meanwhile, the Gujarat government formed the HPC to formulate a relief plan

rates. The two developers were given relief

for imported coal-based plants on its territory. The HPC recommended capacity charge or the fixed cost of the unit to be reduced by 20 paise per unit (kilowatthour), following the lender taking a cut on some portion of the debt repayment. The energy/variable charge would be revised monthly and was capped at \$110 per tonne for 6.322 kilocalorie/kilogram grade of coal.

Any price escalation beyond it would be borne by the developer. Power developers repay debt through capacity charge, while variable charge is the return on investment for the developer. The supplemental PPA would follow a similar formula, except the energy charge has now been reduced to \$90 per tonne, from \$110 per tonne earlier.

It was, however, only Adani which received relief as Tata Power was asked to get approval from its four procuring states.

With inputs from Amritha Pillay

### Red carpet...

"Very few countries will offer the kind of opportunities India does today," the PM said. Stating that there are many possibilities and opportunities in various sunrise sectors in India, the PM said reforms in agriculture would provide a very attractive investment avenue in storage and

> On the pandemic, the PM said it had shown that India's pharmaceutical industry was an asset for the entire world. He said Indian

in global efforts to develop a Covid-19 vaccine. Modi said India was fighting a strong battle against the pandemic with a focus on people's health as well as the economy. He said revival in India would be with care and compassion, adding that it would be sustainable both for

pharma companies were involved

### Voda Idea...

environment and economy.

Analysts said the company lost 15 million customers in the June quarter to its rivals. This is in addition to the company losing close to 117 million customers in the year ended March 2020, reducing its subscriber base to 291 million.

The company's increasing losses and falling customer base are making its lenders jittery, as they have lent it close to ₹1.2 trillion on a consolidated basis. Bankers said the liquidity profile of the company was expected to remain poor, with negative free cash flow from

operations, significant AGR dues, and debt repayment obligations. Vodafone Idea has to repay debt of about

₹4,300 crore in the current fiscal year, which includes Department of Telecom dues. The company has availed of the moratorium of three months on payment of instalments (including principal and interest), due between March 1, 2020 and May 31, 2020, in accordance with the package announced by the RBI on March 27.

### India Inc's...

Others, however, say the overall trend in corporate India has been towards deleveraging, but the process slowed due to a decline in profitability in the last few quar-There has been very little incremental borrowing by industrial firms in the last four-five years, even as they continue to make profits. This has led to a steady increase in their net worth, leading to a decline in the leverage ratio," said Dhananjay Sinha, head of research and strategy, Systematix Institutional Equities.

Corporate India's combined cash and bank balance was up 12.1 per cent YoY to ₹4.25 trillion at the end of March this year from ₹4.02 trillion a year ago. Analysts attribute this to a spate of equity raising by companies such as Bharti Airtel, Vodafone Idea, and Tata Motors.

The net debt to equity ratio improved marginally to 0.59x at the end of March this year from 0.6 a year ago. However, the ratio worsened on a sequential basis due to poor profitability in the second half of FY20 that hurt many companies' net worth.

A bigger worry for India Inc is the growing debt-servicing burden as interest costs continue to rise faster than profitability and


### Covid-19 weighs...

The extent of the damage due to Covid on its revenues was visible as the company reported a 6.3 per cent drop in top line in constant currency terms, owing to a sharper decline in key geographies such as the US and the UK. "If our current expectations play out, the recovery trajectory will be faster than what we had during the global financial crisis of 2008 because of a coordinated and early response taken by clients and institutions," said Gopinathan. In Q1, the operating margin of the com-

pany declined 54 basis points at 23.6 per cent year-on-year, while it was down by 150 basis points on a sequential basis. "With this kind of contraction in rev-

enues, there was a commensurate impact on margins. However, we had kept our cost under control and reduced the discretionary spend," said V Ramakrishnan, chief financial officer. He also said the company was not planning to reduce the employee cost because involuntary attrition was the model the firm followed.


Among the verticals, lifesciences and health care continued to grow strongly at 13.8 per cent YoY, while BFSI declined 5 per cent. Retail and CPG (consumer packaged goods) fell around 13 per cent, manufacturing 7 per cent, and communication and media 3.6 per cent during the quarter.



					100	- 201		100	
SOLUTION TO #3098								E	
3	6	1	7	9	4	8	5	2	١,
2	4	9	5	8	6	3	1	7	S
5	7	8	3	2	1	4	9	6	t
9	8	7	2	4	3	1	6	5	П
4	2	3	1	6	5	7	8	9	F
6	1	5	8	7	9	2	4	3	t
7	5	4	9	1	2	6	3	8	€
1	9	2	6	3	8	5	7	4	آ
8	3	6	4	5	7	9	2	1	t

Easy:  $\star\star$ Solution comorrow

**HOW TO PLAY** Fill in the grid so that every row, every column

















(vii) The documents referred to in the AGM notice are available for inspection. Member (ix)The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the

(xi) The members can update their mandate for receiving dividends directly in their bank accounts through Electronic Clearing Service (ECS) with their respective Depository Participants (For Demat holdings)/RTA or Company (For physical holdings) on or before